

நிதிய முகாமையாளரின் அறிக்கை உரித்துவ நிதியம்

அனபார்ந்த முதலீட்டாளருக்கு,

31 மார்ச் 2024 இல் நிறைவடைந்த ஆண்டிற்கான CT CLSA ஈக்கியூட்டி நிதியத்தின் ஆண்டறிக்கையினை முன்னிலைப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

31 மார்ச் 2024 இல் நிறைவடைந்த ஆண்டின்போது (FY24), அனைத்து பங்கு விலைச் சுட்டியானது (ASPI) முன்னைய ஆண்டின் 4.5%⁴ அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 23.0%⁴ ஆல் அதிகரித்தது. 31 மார்ச் 2024 இல் நிறைவடைந்த ஆண்டிற்கு அனைத்து பங்கு மொத்த விளைவுச் சுட்டியானது (ASTRI) 26.9%⁴ ஆல் வீழ்ச்சியடைந்த வேளை திரவத்தன்மை சுட்டியான S&P SL20 சுட்டியானது 23.7%⁴ ஆல் அதிகரித்தது. CT CLSA ஈக்கியூட்டி நிதியமானது அனைத்து அளவுகோல் சுட்டிகளை விஞ்சி சிறப்பாகச் செயற்பட்டு 31 மார்ச் 2024 இல் நிறைவடைந்த நிதியாண்டிற்கு 30.2% அதிகரிப்பினை பதிவுசெய்தது.

பொருளாதார மீளாய்வு

இலங்கையின் பொருளாதாரமானது 2023 இல் தொடர்ச்சியாக பின்னடைவைச் சந்தித்தது. இது இலங்கை மத்திய வங்கியினால் ஜூன் 2023 இல் கடைப்பிடிக்கப்பட்ட வசதியளிக்கும் நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் காரணமாகவும் தாழ்மையான அடித்தளத்திலிருந்தான உருவாக்கம் காரணமாகவும் இரண்டாம் அரைப்பகுதியில் ஒரு மீட்டலை அடைந்தபோதிலும் ஆகும். இதன் விளைவாக, இலங்கையின் பொருளாதாரமானது முன்னைய ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியான -7.8%² உடன் ஒப்பிடும்போது 2023 இல் -2.3%² ஆல் ஒரு சுருக்கத்தினை பதிவுசெய்தது. ஒட்டுமொத்த பலவீனங்களுக்கு அப்பால், 31 டிசம்பர் 2023 இல் நிறைவடைந்த ஆண்டில் வேளாண்மைத் துறையானது +2.6%² வளர்ச்சியினை அடைந்தவேளை கைத்தொழில் மற்றும் சேவைகள் துறைகள் முறையே -9.6%² மற்றும் -0.2%² ஆல் சுருக்கமடைந்தன.

	2021		2022		2023	
	% வளர்ச்சி	% of GDP	% வளர்ச்சி	% of GDP	% வளர்ச்சி	% of GDP
வேளாண்மை	0.9	8.8	-4.6	8.7	2.6	8.3
கைத்தொழில்	5.7	30.0	-16.0	30.3	-9.6	25.6
சேவைகள்	3.5	55.6	-2.0	56.1	-0.2	59.9
GDP	3.7		-7.8		-2.3	

மூலம்: புள்ளிவிபரத் திணைக்களம்


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உலக பொருளாதார கண்ணோட்டத்தின் (WEO) இன் பிரகாரம், 2023 இல் காணப்பட்ட அதே வேகத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சியானது 3.2%³ ஆக காணப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்த சந்தைகளிலான வளர்ச்சி ஒரு மேல்நோக்கிய திருத்தத்திற்கு உட்படும்வேளை வெளித்தோன்றும் மற்றும் அபிவிருத்தியடையும் சந்தைகளிலான வளர்ச்சியானது மந்தநிலையில் காணப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

வட்டி வீதச் சூழல்

	Mar-23	Jun-23	Jul-23	Aug-23	Oct-23	Nov-23	Mar-24
SDFR (%)	15.5	13.0	11.0	11.0	10.0	9.0	8.5
SLFR (%)	16.5	14.0	12.0	12.0	11.0	10.0	9.5
SRR (%)	4.0	4.0	4.0	2.0	2.0	2.0	2.0

மூலம்: இலங்கை மத்திய வங்கி

2022 இல் நிலவிய பொருளாதார நெருக்கடியின்போது பொறுப்பேற்கப்பட்ட இறுக்கமான நாணயக் கொள்கை மற்றும் இறைவரித் திருத்தங்களுடன் சேர்ந்து உலகளாவிய வழங்கல் சங்கிலிகளிலான முன்னேற்றமும் விலை ஸ்திரத்தன்மையினை மீட்டமைப்பதற்கும் நிதியியல் முறைமையின் ஸ்திரத்தன்மையினை பாதுகாப்பதற்கும் துணைபுரிந்ததனால் இலங்கை மத்திய வங்கியானது ஜூன் 2023 இல் ஒரு வசதியளிக்கும் நாணயக் கொள்கை நிலைப்பாடு நோக்கி நகர்ந்தது. தளர்ச்சியான நாணயக் கொள்கை நிலைப்பாடு மற்றும் உள்ளூர் கடன் உகப்பாக்கல் வரைகூறுகள் ஜூலை 2023 அளவில் அரசாங்கப் பிணையங்களிலான விளைவுகளை நடுப் பதினம் மட்டங்களுக்கான ஒரு செங்குத்தான வீழ்ச்சியினை தூண்டியது. அதன் பின்னர் வருவாய் வளைவானது தொடர்ந்தும் வழமைக்கு திரும்பியதுடன், இதற்கு நியதிச்சட்ட ஒதுக்க விகிதத்திலான ஒரு வீழ்ச்சியினால் துணையளிக்கப்பட்டு இலங்கை ரூபாய் திரவத்தன்மையானது பலப்படுத்தப்பட்டமை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் டொலர் ஒதுக்கத் திரட்டல் என்பவற்றால் துணையளிக்கப்பட்டது. குறைவான சந்தை கடன் வழங்கல் வட்டி வீதங்கள் படிப்படியாக புதிய கடனுக்கான கேள்வியினை அதிகரித்ததன் காரணமாக ஜூன் 2023 இலிருந்து தனியார் துறைக்கான கடன் வளர்ச்சியானது மாதத்திலிருந்து மாதம் ஒரு சாத்தியமான வளர்ச்சியினை வெளிக்காட்டியதுடன் மார்ச் 2024 இல் இது வருடத்திலிருந்து வருடம் +3.6% வளர்ச்சியினை பதிவுசெய்தது.



மூலம்: இலங்கை மத்திய வங்கி

	Oct-23	Nov-23	Dec-23	Jan-24	Feb-24	Mar-24
தனியார் துறை கடன் வளர்ச்சி (%)	-4.3	-3.1	-0.6	0.0	0.9	3.6

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வெளிவாரி வர்த்தகம்

நாடாளுமன்ற இறுக்கமான இறைவரி மற்றும் நாணய நிலைமைகளுடன் 2023 இன் முதலாம் பாதியில் போராடியதன் காரணமாக ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் ஆகிய இரண்டிலும் ஒரு மந்தநிலைமைக்கு மத்தியில் வர்த்தகப் பற்றாக்குறையானது 2023 இல் மேலும் சுருக்கமடைந்து USD 5 பில்லியனுக்கும் குறைவாக காணப்பட்டது. கைத்தொழில் ஏற்றுமதிகள் 2023 இல் -11.3%¹ வீழ்ச்சியினைக் கண்டது. இதற்கு பெரும்பாலும் ஜவுளி மற்றும் ஆடைகள் பிரிவான நாட்டின் மிகப்பெரிய வணிகச்சரக்கு ஏற்றுமதிகளில் ஏற்பட்ட -18.0%¹ வீழ்ச்சியின் காரணத்தினாலாகும். உயர்வடைந்த கோவிட் காலத்தின்போது இருப்புகளின் தேங்கிய நிலைமைகள் மற்றும் முக்கிய வாடிக்கையாளர் சந்தைகளில் ஏற்பட்ட இறுக்கமான நாணய நிலைமைகள் சரக்கு அனுப்பாணைகள் நிலைகுலைவதற்கு காரணமாயிருந்தன. குறைவடைந்த பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் /ஒதுக்கீட்டு முறைமைகளின் அமுலாக்கம் என்பவற்றை பிரதிபலிக்கும் விதமாக இடைநிலை மற்றும் முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதிகள் முறையே -11.5%¹ மற்றும் -9.4%¹ ஆல் வீழ்ச்சியடைந்தன.

நாணயமாற்று வீதச் சூழல்

2022 இல் காணப்பட்ட செங்குத்தான நாணய பெறுமதியறிக்கத்தின் பின்னர் இலங்கை ரூபாயானது அமெரிக்க டொலருக்கு எதிராக வருடத்திலிருந்து வருடம் +13.0%¹ ஆல் பலமடைந்து 31 டிசம்பர் 2023 இல் ரூபா 323.97 ஆக காணப்பட்டது. நாடு ஓரளவு வழமைக்கு திரும்பியதன் காரணமாக இரண்டாம் பாதியில் சுற்றுலாத்துறை உள்வருகைகள் முன்னேற்றமடைந்த வேளை முன்னைய ஆண்டின் பொருளாதார நெருக்கடியின் போதான அதிகரித்த தொழிலாளர் இடம்பெயர்வு மற்றும் திடமான பரிமாற்றக வீதத்தினால் துணையளிக்கப்பட்டு தொழிலாளர் பணமனுப்பல்களும் பலமடைந்தன. மேலும், உள்ளூர் நாணயத்திலான அரசாங்கப் பிணையங்களிலான உயர்ந்த விளைவுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தினை கவர்ந்ததன் காரணமாக நாட்டிற்குள்ளான முதலீட்டுத் தேக்க உட்பாய்ச்சல்கள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அனுபவித்தன. இதன் விளைவாக, மொத்த உத்தியோகபூர்வ ஒதுக்கங்கள் மே 2024 இன் இறுதியில் ஒரு மதிப்பிடப்பட்ட USD 5.4 பில்லியனாக¹ மேம்பட்டன. (இது பயன்பாட்டில் நிபந்தனைகளைக் கொண்ட PBoC பரிமாற்றம் உள்ளடங்கலாகும்)

பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியினால் (CCPI, 2013=100) அளவிடப்படும் தலைப்பு பணவீக்கம் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டி (NCPI, 2013=100) என்பன செப்டம்பர் 2022 இல் காணப்பட்ட உச்ச நிலையான முறையே 69.8%² மற்றும் 73.7%² இனை எட்டியதன் பின்னர் 2023 இல் தொடர்ந்தும் வேகந்தணிந்து காணப்பட்டது. 2022 இன் இறுதிப்பாகத்தில் இலங்கை மத்திய வங்கியினால் அமுல்படுத்தப்பட்ட இறுக்கமான நாணயக் கொள்கை ஆட்சிமுறையுடன் சேர்த்து இறுக்கமான இறைவரி முறைகள் பணவீக்கத்தினை மீண்டும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு காரணியாயிருந்தன. பொருளாதாரத்தில் விலை அழுத்த மட்டங்கள் தனி எண்ணாக திரும்பியதுடன் பொருளாதார நடவடிக்கைகளை தூண்டுவதற்காக ஜூன் 2023 இல் இலங்கை மத்திய வங்கி வட்டி வீதங்களை தளர்த்துவதற்கு ஆரம்பித்தது. ஜூன் 2023 இல் தனி எண் மட்டங்களுக்கு தலைப்பு பணவீக்கம் திரும்பியதிலிருந்து (மே 2024 இல் 0.9%²; CCPI, 2021=100) இது பெரும்பாலும் இலங்கை மத்திய வங்கியின் மத்திய கால இலக்கான 5-6% எல்லைக்கு கீழே காணப்பட்டது.

இறைவரி வருமானக் கணக்குகள்

இறைவரி வருமானமானது 2023 இல் தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்து ரூபா 3 டிரில்லியனை¹ (மொ.உ.உ. இன் 11.1%) எட்டியதுடன் வருடத்திலிருந்து வருடம் +52.7%¹ வளர்ச்சியினை பதிவு செய்தது. இதற்கு வருமானத்திலான வரி, பெறுமதி சேர்த்தல் வரி (VAT) வீதத்திலான அதிகரிப்பு மற்றும் விலக்களிப்புகளின் அகற்றல்கள், மற்றும் முழு வருடத்திற்குமான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு கட்டணத்தின் விதிப்பு என்பன அரசாங்கத்தின் பணப்பேழைக்கு அர்த்தமுள்ள விதத்தில் பங்களிப்பு செய்தன. மேற்குறிப்பட்ட வருமான எழுப்புதல் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2023 இற்கான வரி வருமானம் மற்றும் முதன்மை மீதிகளை பொருத்தளவில் அளவுசார் செயற்திறன் இலக்குகளை சந்திப்பதனை இயலுமையாக்கியது. 2023 இல் அரசதுறை ஊதியங்கள் மற்றும் சம்பளங்களின் வருடத்திலிருந்து வருடம் காணப்பட்ட வீழ்ச்சியுடன் அரசாங்கச் செலவினங்கள் பரந்தளவில் கட்டுப்படுத்தப்பட்டன. எவ்வாறாயினும், 2022 இல் வழங்கப்பட்ட உயர் வட்டி வீதத்தினைக்கொண்ட கடன்


பிணையங்களுக்கு மத்தியில் வட்டிக் கொடுப்பனவுகள் தொடர்ந்தும் +56.9%¹ ஆல் விரைவாக உயர்வடைந்தன. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் மீளாய்வின் பிரகாரம், மொத்த உள்ளூர் உற்பத்திக்கான (GDP) அரசு வருவாயானது 2024 மற்றும் 2025 இல் முறையே 13.6%³ மற்றும் 15.1%³ ஆல் அதிகரிக்கும் என திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கு மோட்டார் வாகனங்களது இறக்குமதியிலான தடையினை நீக்குவதனாலும் ஆதனங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி வழிமுறைகளினால் துணையளிக்கப்படுகின்றது.

சந்தை மீளாய்வு

2022 இல் காணப்பட்ட ஒரு கடுமையான ஆண்டினைத் தொடர்ந்து, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையானது 31 டிசம்பர் 2023 இல் நிறைவடைந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் திடமாக மீளெழுந்து நாடானது அதன் பொருளாதார நெருக்கடியிலிருந்து படிப்படியாக வெளிவந்ததனால் வருடத்திலிருந்து வருடம் +25.5% அதிகரிப்பினை பதிவு செய்தது. மிகவும் திரவத்தன்மையான S&P SL20 சுட்டியானது வருடத்திலிருந்து வருடம் ஒரு +16.4%⁴ வளர்ச்சியினைக் கண்டது. இரட்டை எண் பணவீக்கம், தடுக்கின்ற உயர் வட்டி வீதங்கள் மற்றும் இதன் விளைவாக 2023 இன் முதல் பாதியில் காணப்பட்ட மந்தமான கூட்டாண்மை உழைப்புகள் உரித்துவ முதலீட்டாளர்களை முதலீடு செய்வதிலிருந்து தள்ளிவைத்தது. எவ்வாறாயினும், நீடிக்கப்பட்ட நிதி வசதியளித்தல் திட்டத்திற்கான ச.நா.நி. இன் அங்கீகாரம், ஜூன் 2023 இல் இலங்கை மத்திய வங்கியின் தளர்வான நாணயக் கொள்கை நோக்கிய மாற்றம் மற்றும் உள்ளூர் கடன் மீள்கட்டமைத்தல் பேரம்பேசல்களின் நிறைவு என்பன கூட்டாக உரித்துவங்களில் முதலீட்டாளர் உணர்வுகளை உயர்த்தியது. எவ்வாறாயினும், சுட்டியின் மேம்பட்ட செயற்திறன் இருந்தாலும், சந்தையின் சராசரி நாளாந்த புரள்வானது வருடத்திலிருந்து வருடம் -42.9%⁴ ஆல் வீழ்ச்சியடைந்து ரூபா 1.696 பில்லியனாக⁴ காணப்பட்ட வேளை சுட்டியின் சந்தை மூலதனவாக்கமானது 31 டிசம்பர் 2023 இல் ரூபா 4,249 பில்லியனாக⁴ உயர்வடைந்தது (பெயரளவு மொ.உ.உ. இன் 17.6%). சந்தையில் வெளிநாட்டு பங்குபற்றுநர்கள் 10% இற்கும் குறைவாக காணப்பட்டவேளை இவ்வாண்டின்போது 15,697 புதிய ம.வை.தி. கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன (31 டிசம்பர் 2023 இல் உள்ளவாறான ம.வை.தி. கணக்குகள் 693,415 ஆகும்).

சந்தை குறிகாட்டிகள்	31-Mar-21	31-Mar-22	31-Mar-23	31-Mar-24
ASPI (% YoY)	55.8	25.0	4.5	23.0
ASTRI (% YoY)	56.0	25.2	4.5	26.9
S&P SL20 (% YoY)	46.4	6.4	-11.5	23.7
சந்தை மூலதனவாக்கம் (ரூ. பில்.)	3,111.3	3,826.5	3,903.5	2,961.6
சராசரி நாளாந்த புரள்வு (ரூ. மில்.)	3,053.9	4,798.5	2,143.5	1,579.9
சந்தை வி.உ.வீ. (PER) (X)	15.0	8.8	5.0	9.9
தேறிய வெளிநாட்டு பாய்ச்சல் (ரூ.பில்.)	-63.6	-36.6	33.0	48.9

மூலம்: கொ.ப.ப. தரவுகள்



மூலம் கொ..ப.ப தரவுகள்

CT CLSA உரித்துவச் செயற்திறன்

CT CLSA உரித்துவ நிதியமானது மீளாய்வு செய்யப்படும் நிதியாண்டின்போது அனைத்து உரித்துவச் சந்தை கட்டிகளையும் விஞ்சிய செயற்திறனை காண்பித்தது. செப்டம்பர் 2022 இல் கைச்சாத்திடப்பட்ட ச.நா.நி. இன் ஊழியர் மட்ட உடன்படிக்கையினைத் தொடர்ந்து நிதியமானது படிப்படியாக உரித்துவத்திற்கு நகர்ந்ததுடன், ஒரு பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுத் தேக்கத்தினை நிர்மாணிப்பதற்கு ஆரம்பித்தது. இது ஒன்றில் சந்தையினால் குறை மதிப்பிடப்பட்டுள்ள கம்பனிகளை அல்லது நிலைபேறுடைய மத்திய கால உழைப்புகளின் வளர்ச்சி, திடமான கட்டுப்பாடற்ற காகப் பாய்ச்சல் உருவாக்கம் மற்றும் உயர் வட்டி வீதச் சூழலினால் ஏற்படுகின்ற சவால்களை சமாளிப்பதற்கான ஒரு திடமான ஐந்தொகை போன்ற திடமான அடிப்படை பண்புகளினால் துணையளிக்கப்பட்ட கம்பனிகளைக் கொண்ட தேக்கமாகக் காணப்பட்டது. பொருளாதாரமானது பசுமையான துளிகளை காண்பித்தபோது, நிதியமானது சந்தையின் குறைமதிப்பீட்டு உணர்விலிருந்து பயனடைவதற்கு ஒரு பெறுமதி முதலீட்டு மூலோபாயத்தினை கடைப்பிடிப்பதற்கு தெரிவுசெய்தது.


நிதியத்தின் உரித்துவத் தேக்கமானது மூலதனப் பொருட்கள் துறை நோக்கி கூடுதலாக சாய்ந்திருந்தது. இது முதலீட்டுத் தேக்க கம்பனிகளின் பன்முகமான /அத்தியாவசியத் தன்மை மற்றும் பொருளாதாரம் மீட்சியடையும் காலங்களின்போது இத்துறை வகிக்கும் முக்கிய பங்கினை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டது. மூலதனப் போதுமை விகிதங்கள், ஏற்பாட்டு காப்பீட்டு விகிதங்கள் மற்றும் இலாபகரத்தன்மை /பெறுமதியிடல் தீர்மானிப்பான்கள் என்பவற்றை கவனமாக மதிப்பீடு செய்ததன் பின்னர் உயர் நம்பிக்கை தெரிவுகளின் ஒரு குறுகிய பட்டியலூடாக வங்கியியல் துறைக்கு மிகைநிறையிடப்பட்ட வெளிப்பாட்டினை நிதியம் எடுத்தது. ஒரு பன்முகப்படுத்தப்பட்ட மூலதனத் தேக்கத்தினை பராமரிக்கும் நிதியத்தின் மூலோபாயமானது அது ஒரு கண்காணிப்புத் தவறாக 6.1% இனை பராமரிப்பதனையும் மீளாய்வு செய்யப்படும் நிதியாண்டின்போது ஒரு தகவல் விகிதமாக 1.2 இனை உருவாக்குவதனையும்

இயலுமையாக்கியது. இது திடமான இடர் செம்மையாக்கப்பட்ட விளைவுகளை உருவாக்கும்வேளை அலகுடைமையாளர்களை மிதமிஞ்சிய தளம்பலிலிருந்து பாதுகாக்கின்றது.

முதல் 5 துறைகள்	நிறை (%)
மூலதனப் பொருட்கள்	21.7%
வங்கிகள்	14.9%
பொருட்கள்	11.3%
நுகர்வோர் சேவைகள்	7.7%
நுகர்வோர் நிலைப் பொருட்களும் ஆடைகளும்	6.7%

முதல் ஐந்து நிலைகள்	நிறை (%)
சம்பத் வங்கி	7.1%
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்	6.3%
ஹேலீஸ் வெப்ரிக்	5.5%
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி	5.2%
ஏய்ட்கன் ஸ்பென்ஸ் ஹோட்டல் ஹோல்டிங்ஸ்	5.0%

மூலம்: கொ.ப.ப. தரவுகள் மற்றும் CEF பெறுமதியிடல் தாள்



எதிர்பார்ப்புகள், கண்ணோட்டம் மற்றும் மூலோபாயம்

2024 இன் எஞ்சிய காலத்தில் நாங்கள் மிதமான பணவீக்கமும் குறைவான இரட்டை எண் மட்டங்களில் கடன்வழங்கல் வட்டி வீதங்களும் கூட்டாண்மை இலாபகரத்தன்மை நோக்கிச் சாதகமாக பங்களிக்கும் என எதிர்பார்க்கின்றோம். மேலாக, தனியார்துறை கடன் வளர்ச்சியில் படிப்படியான உயர்வும், அறுவடையில் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றமும், தொழிலாளர் பணமனுப்பல் பாய்ச்சல்களில் நிலைபெறுடைய மேம்பாடும் மற்றும் தொற்றின் முன்னதான எண்ணிக்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மீள்தொடக்கமும் எதிர்வரும் காலாண்டுகளில் நுகர்வோர் செலழிப்பு வருமானத்தை மேம்படுத்தும் என நாம் நம்புவதுடன் இதன் மூலம் எமது முதலீட்டுத் தேக்க கம்பனிகளில் பருமன் வளர்ச்சியினை இயக்கலாம். கடந்த 15 மாதங்களில் விலை மீட்டல் காணப்பட்டபோதிலும், சந்தையானது சுட்டியின் வரலாற்று ரீதியான சராசரி விலை /உழைப்பு பெறுமதியிலும் பார்க்க ஒரு கழிவுடனேயே தொடர்ந்தும் வர்த்தகம் செய்யப்படுகின்றது மற்றும் அடுத்த 12 மாதங்களுக்கான உழைப்பில் மேலதிக வளர்ச்சிக்கான சாத்தியத்தையும் சேர்த்தும் சமீபத்தைய மத்திய

காலத்தில் உரித்துவம் அதிக செயல்திறனுடன் செயற்படுவதற்கான ஒரு திடமான வாய்ப்பு காணப்படுகின்றது. மேலும், ஒரு நிதிப் பாய்ச்சல் கண்ணோட்டத்தில் உரித்துவம் ஒரு வரி வினைத்திறனான சொத்து வகுப்பு ஆதலால் மற்றும் நிலவுகின்ற குறைவான வட்டி வீத ஆட்சிமுறை என்பன உள்ளூர் நிதிப் பாய்ச்சல்கள் உரித்துவம் நோக்கி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளை வெளிநாட்டு நிதிப் பாய்ச்சல்கள், எதிர்வரும் அரசியல் வட்டம் மற்றும் நடந்துகொண்டிருக்கின்ற வெளிவாரி தனியார் கடன்கொடுத்தோர் கடன் பேரம்பேசல்களின் நிறைவினைத் தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகின்றன.

முன்னோக்கி நகரும்போது, செப்டம்பர்-ஒக்டோபர் 2024 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுடன் ஆரம்பிக்கும் எதிர்வரும் அரசியல் வட்டமானது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான கீழ்நோக்கிய இடர்கள் மற்றும் தளம்பலான சந்தை நிலைமைகள் குறிந்து நாம் அறிந்துள்ளபோதிலும், மெய்யான வட்டி வீதங்கள் புறக்கணிக்கத்தக்கதாகவும் மற்றும் சொத்தின் பெறுமதியிடல்கள் மேலும் மேல்நோக்கிய செம்மையாக்கல்களுக்கான இடத்தைக் கொண்டிருப்பதனால் உரித்துவங்கள் நோக்கிய நிதியத்தின் அதிகரித்த சாய்வானது அலகுடைமையாளர்களுக்கு நன்மையளிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். நிலைபேறுடைய உழைப்புகளின் வளர்ச்சி, திடமான கட்டுப்பாடற்ற காகப் பாய்ச்சல் உருவாக்கம் மற்றும் நியாயமான பெறுமதியிடல்கள் போன்ற அடிப்படை தகைமைகளினால் ஆதாரமளிக்கப்பட்ட நன்கு பன்முகப்படுத்தப்பட்ட கம்பனிகளின் முதலீட்டுத் தேக்கத்தை வைத்திருக்கும் நிதியத்தின் முதலீட்டு மூலோபாயமானது மத்திய காலத்தின் மீது அதன் அலகுடைமையாளர்களுக்கு சிறந்த இடர் செம்மையாக்கப்பட்ட விளைவினை உருவாக்குவது நோக்கி தயாராயுள்ளது.

மூலங்கள்

¹ இலங்கை மத்திய வங்கி (www.cbsl.gov.lk)

² சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (www.census.gov.lk)

³ சர்வதேச நாணய நிதியம் (www.imf.org)

⁴ கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (www.cse.lk)